

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS**  
**DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART – II**  
 (Without Books)

Maximum Time : 2 hours

Maximum Marks : 80

**IMPORTANT INSTRUCTIONS****OBJECTIVE TYPE**

கொள்குறி வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

**NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.**

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

**This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.**

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறுவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 80 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the question booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 80 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answers all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

**[Turn over**

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.

விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.

4. The sheet before the last page of the question booklet shall be used for any rough work.

வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.

5. (a) Each question comprises of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**
- (b) In any case, a candidate shall choose only one response for each question.
- (c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that question.**

(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)

(a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C), (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.

(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.

(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).

6. Do not mark the answers in the Question Booklet.

வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.

7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.

விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.

8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.

மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.

9. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. Which one of the following is not includable in the sale price?

- (A) Customs duty
- (B) Freight and insurance
- (C) Octroi duty
- (D) Government subsidy

விற்பனை விலையில் கீழ்க்கண்டவற்றில் ஒன்றினை சேர்க்க முடியாது. அது

- (A) சுங்க வரி (Customs duty)
- (B) சரக்குக் கட்டணம் மற்றும் காப்பீட்டுத் தொகை (Freight and insurance)
- (C) ஆக்ட்ராய் வரி (Octroi duty)
- (D) அரசின் மானியம்

2. Form A under CST rules is meant for

- (A) Certificate of registration
- (B) Application for registration
- (C) Given by buying dealer
- (D) Indemnity bond for loss of Form

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் படிவம் A எதற்கானது?

- (A) பதிவுச் சான்றுக்கு
- (B) பதிவுச் சான்று விண்ணப்பத்திற்கு
- (C) கொள்முதல் செய்யப்படும் வணிகரால் கொடுக்கப்படுவது
- (D) C படிவம் தொலைந்ததற்கு கொடுக்கப்படும் ஈட்டுறுதி பிணைமுறிக்கானது (Indemnity bond)

3. Place of business does not include

- (A) Ware house
- (B) Godown
- (C) Any other place where the dealer stores his goods
- (D) Dealer's residence

வியாபார இடம் என்பதில் கீழ்க்கண்டவைகளில் எது வராது?

- (A) கிடங்கு
- (B) குடவன்
- (C) வேறு ஏதேனும் இடம் ஒன்றில் வணிகர் பொருட்களை சேகரித்து வைத்திருந்தால் அந்த இடம்
- (D) வணிகரின் சொந்த வீடு

4. The rate of tax prescribed by the government on all the sale for goods made to registered dealers in other states against Form C is

- (A) 4% (B) 3%  
(C) 2% (D) 0%

படிவம் சி-யை பயன்படுத்தி வெளி மாநிலத்தில் பதிவு பெற்ற வணிகர்களிடம் செய்யப்படும் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதம்

- (A) 4% (B) 3%  
(C) 2% (D) 0%

5. 'Luxury provided in a hotel' under the Tamilnadu Tax on Luxuries Act 1981 means.

- (A) Accommodation for residence provided in a hotel  
(B) Accommodation for residence provided in a guest house  
(C) Accommodation for residence provided in an apartment  
(D) None of the above

தமிழ்நாடு ஆடம்பர வரிச்சட்டம் 1981-ன் கீழ் 'ஹோட்டலில் வழங்கப்படும் ஆடம்பரம்' என்பது

- (A) ஹோட்டலில் தங்குவதற்கு ஒதுக்கப்படும் இடம்  
(B) விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஒதுக்கப்படும் இடம்  
(C) அடுக்ககத்தில் தங்குவதற்கு ஒதுக்கப்படும் இடம்  
(D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

6. One Form C can cover the transactions effected for the period of

- (A) Three months (B) One month  
(C) One year (D) Six months

ஒரு சி படிவம் எவ்வளவு காலத்திற்குண்டான வியாபார நடவடிக்கைகளுக்கு உரித்தானது?

- (A) மூன்று மாதங்கள் (B) ஒரு மாதம்  
(C) ஒரு வருடம் (D) ஆறு மாதங்கள்

7. Which one of the following is not a major penalty?

- (A) Reduction to a lower rank (B) Compulsory retirement  
(C) Removal from service (D) With holding of increment

கீழ்க்கண்டவைகளில் எது 'பெரிய தண்டனை' (major penalty) என்பதின் கீழ் வராது?

- (A) கீழ்நிலைப் பதவிக்கு பணிபுரிய ஆணையிடல்  
(B) கட்டாய ஓய்வு அளித்தல்  
(C) பணியிலிருந்து நீக்குதல்  
(D) ஊதிய உயர்வை நிறுத்துதல்

8. 'Declared goods' means goods declared under which section of CST Act 1956.

- (A) Section 14 of CST Act
- (B) Section 10 of CST Act
- (C) Section 8 of CST Act
- (D) Section 18 of CST Act

'அறிவிக்கப்பட்ட பொருட்கள்' என்பன மத்திய விற்பனை வரிச்சட்டத்தில் எந்தச் சட்டப்பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன?

- (A) சட்டப்பிரிவு 14 மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956
- (B) சட்டப்பிரிவு 10 மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956
- (C) சட்டப்பிரிவு 8 மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956
- (D) சட்டப்பிரிவு 18 மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956

9. The CST Act extends to

- (A) Whole of Tamilnadu
- (B) Whole of Tamilnadu and kerala
- (C) Whole of Tamilnadu and Delhi
- (D) Whole of India

மத்திய விற்பனை வரிச்சட்டம் என்பது

- (A) தமிழ்நாடு முழுமைக்கும் பொருந்தும்
- (B) தமிழ்நாடு, கேரளா ஆகியவைகளுக்கு முழுமையும் பொருந்தும்
- (C) தமிழ்நாடு, டெல்லி ஆகியவைகளுக்கு முழுமையும் பொருந்தும்
- (D) இந்தியா முழுமைக்கும் பொருந்தும்

10. Who can collect tax under CST Act?

- (A) Registered dealer
- (B) Unregistered dealer
- (C) Anybody who makes interstate sale
- (D) None of the above

மத்திய விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் வரி வசூலிக்கத் தகுதியுடையவர் யார்?

- (A) பதிவு பெற்ற வணிகர்
- (B) பதிவு பெறாத வணிகர்
- (C) இடை மாநில விற்பனை செய்பவர் யாராயினும்
- (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

11. Under Entertainment Tax Act of Tamilnadu surrender of sealed unused tickets shall be made by the proprietor to

- (A) Entertainment Tax Officer (B) Assistant Commissioner  
(C) Deputy Commercial Tax Officer (D) Deputy Commissioner

தமிழ்நாடு கேளிக்கை வரியின் கீழ் முத்திரையிடப்பட்ட உபயோகப்படுத்தப்படாத டிக்கட்டுகளை உரிமையாளர் யாரிடம் சரண் செய்ய வேண்டும்?

- (A) கேளிக்கை வரி அலுவலர் (B) உதவி ஆணையர்  
(C) துணை வணிக வரி அலுவலர் (D) துணை ஆணையர்

12. 'Sales return of goods' under CST Act 1956 is described in which section

- (A) Sec. 8(1) (B) Sec. 8(2)  
 (C) Sec. 8-A(1)(b) (D) Sec. 8-A(2)

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் 'பொருட்கள் விற்பனைத் திருப்பம்' என்பது எந்தச் சட்டப் பிரிவின் கீழ் விவரிக்கப்படுகிறது?

- (A) சட்டப்பிரிவு 8(1) (B) சட்டப்பிரிவு 8(2)  
(C) சட்டப்பிரிவு 8-A(1)(b) (D) சட்டப்பிரிவு 8-A(2)

13. Bettings are conducted in two enclosures at

- (A) Ooty Race club (B) Madras Race club  
(C) Ooty and Madras race club (D) None of the above

பந்தயம் இரண்டு இணைப்புகளில் (two enclosures) கீழ்க்கண்ட பந்தய கிளப்பில் நடைபெறும்

- (A) ஊட்டி ரேஸ் கிளப் (B) சென்னை ரேஸ் கிளப்  
(C) ஊட்டி மற்றும் சென்னை ரேஸ் கிளப் (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

14. The meaning of sale price excludes

- (A) Amount payable to a dealer  
(B) Consideration for sale of any goods  
(C) Consideration for transfer of property in goods through works contract  
 (D) Cash discount

'விற்பனை விலை' என்பதில் கீழ்க்கண்டவைகளில் எது வராது?

- (A) வணிகருக்கு விற்பனைக்காக கொடுக்க வேண்டிய பணம்  
(B) ஏதாவது ஒரு பொருளை விற்கால் அதற்காகப் பெறப்படும் பணம்  
(C) ஒப்பந்தப் பணி அடிப்படையில் மாற்றப்படும் பொருட்கள் பெறப்படும் பணம்  
(D) ரொக்கத் தள்ளுபடி.

15. Customs duty and Excise duty are includible in sale price

- (A) True  
(B) False  
(C) Customs duty only includible in sale price  
(D) Excise duty only includible in sale price

சங்கத் தீர்வை (Customs duty) மற்றும் கலால் தீர்வை (Excise duty) ஆகியவை விற்பனை விலையில் சேர்க்கப்படுவன

- (A) சரி  
(B) தவறு  
(C) சங்கத் தீர்வை மட்டுமே விற்பனை விலையில் சேர்க்கப்படும்  
(D) கலால் தீர்வை மட்டுமே விற்பனை விலையில் சேர்க்கப்படும்

16. Form G under CST Act 1956 is

- (A) Form of declaration  
(B) Form of indemnity Bond  
(C) Certificate of export  
(D) Certificate under sec 6(2)

மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956-ன் கீழ் படிவம் G என்பது

- (A) உறுதிமொழிப் படிவம்  
(B) ஈட்டுறுதி பிணை முறிப் படிவம்  
(C) ஏற்றுமதிச் சான்று  
(D) சட்டப்பிரிவு 6(2)-ன் கீழான சான்று

17. Tax on amusement shall be levied and paid to the state government

- (A) u/s 4 F of TNET Act 1939  
(B) u/s 4 D of TNET Act 1939  
(C) u/s 4 E of TNET Act 1939  
(D) u/s 4 I of TNET Act 1939

'பொழுதுபோக்கு' என்பதின் மீது எந்தச் சட்டப்பிரிவின் கீழ் மாநில அரசு வரி விதிக்கலாம்?

- (A) சட்டப்பிரிவு 4 F தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939  
(B) சட்டப்பிரிவு 4 D தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939  
(C) சட்டப்பிரிவு 4 E தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939  
(D) சட்டப்பிரிவு 4 I தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939

18. Period of preservation of accounts under CST Act is

- (A) Five years from the date on which the assessment relating to that year had become final
- (B) Four years from the date on which the assessment relating to that year had become final
- (C) Six years from the date on which the assessment relating to that year had become final
- (D) One year from the date on which the assessment relating to that year had become final

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் அதற்கான கணக்குகளை எத்தனை வருடம் வரை வைத்திருக்க வேண்டும்?

- (A) வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து ஐந்து வருடம்
- (B) வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து நான்கு வருடம்
- (C) வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து ஆறு வருடம்
- (D) வரிவிதிப்பு எந்த தேதியில் முடிவடைகிறதோ அதிலிருந்து ஒரு வருடம்

19. Tax on declared goods not to exceed in CST

- (A) 4%
- (B) 5%
- (C) 1%
- (D) 0%

மத்திய விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பொருட்களின் மீதான வரி எத்தனை சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்?

- (A) 4%
- (B) 5%
- (C) 1%
- (D) 0%

20. Claim of exemption on penultimate sale under sec 5(3) of CST Act is permissible if

- (A) Exporter provides a declaration form in Form H
- (B) If foreign buyer provides a declaration form in Form H
- (C) Only if agent provides a declaration form in Form H
- (D) Only importer provides a declaration form in Form H

மத்திய விற்பனை வரிச் சட்டப்பிரிவு 5(3)-ன் கீழ் ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனைக்கு வரிவிலக்கு கோருவது எப்போது அனுமதிக்கப்படுகிறது?

- (A) ஏற்றுமதியாளர் படிவம் H கொடுத்தால்
- (B) வெளிநாட்டு கொள்முதல் வணிகர் (foreign buyer) படிவம் H கொடுத்தால்
- (C) முகவர் (agent) படிவம் H கொடுத்தால்
- (D) இறக்குமதி செய்பவர் படிவம் H கொடுத்தால்



21. Find out correct statement

- (A) The levy of CST is on the purchase of goods from other state  
(B) The levy of CST is on the sale of goods to other state  
(C) The levy of CST is on the purchase or sale of goods  
(D) The levy of CST is on the sale of goods exported

கீழ்க்கண்டவற்றுள் எது சரியான அறிக்கை?

- (A) வெளி மாநில கொள்முதலுக்கு மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படுகிறது  
(B) வெளி மாநில விற்பனைக்கு மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்படுகிறது  
(C) மத்திய விற்பனை வரிச் சட்டத்தில் கொள்முதலின் மீதோ அல்லது விற்பனையின் மீதோ வரி விதிக்கப்படுகிறது  
(D) மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் ஏற்றுமதியின் போது வரி விதிக்கப்படுகிறது

22. There should be a physical movement of goods from one state to another

- (A) To conclude interstate sale (B) To conclude export sale  
(C) To conclude intrastate sale (D) None of the above

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பொருட்கள் உண்மையாக நகர்தல் (physical movement) கண்டிப்பாக இருத்தல் வேண்டும் என்பது

- (A) இடை மாநில விற்பனை பூர்த்தியாவதற்கு (B) ஏற்றுமதி விற்பனை பூர்த்தியாவதற்கு  
(C) உள்ள மாநில விற்பனை பூர்த்தியாவதற்கு (D) மேல்கண்டவைகளில் எதுவுமில்லை

23. Age of retirement for an office assistant in the government department is

- (A) 58 (B) 55  
(C) 60 (D) 65

அரசுத் துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளருக்கு ஓய்வு பெறும் வயது

- (A) 58 (B) 55  
(C) 60 (D) 65

24. Every proprietor liable to pay tax under Tamilnadu tax on Luxuries Act 1982 shall furnish a

- (A) Monthly return (B) Weekly return  
(C) Daily return (D) Yearly return

தமிழ்நாடு ஆடம்பர வரிச் சட்டம் 1981-ன் கீழ் ஒவ்வொரு உரிமையாளரும் வரி செலுத்துவதற்கு எந்த ரிட்டன் மூலம் செலுத்த வேண்டும்?

- (A) மாதாந்திர ரிட்டன் (B) வாராந்திர ரிட்டன்  
(C) தினசரி ரிட்டன் (D) வருடாந்திர ரிட்டன்

25. One of the following is not considered as sales under CST Act 1956

- (A) Interstate sale
- (B) Export sale
- (C) Transit sale
- (D) Goods lost in transit

கீழ்க்கண்டவைகளில் ஒன்று மத்திய விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் 'விற்பனை' என்பதில் வராது?

- (A) இடை மாநில விற்பனை
- (B) ஏற்றுமதி விற்பனை
- (C) டிரான்சிட் விற்பனை
- (D) போக்குவரத்தின் போது தொலைந்த பொருட்கள்

26. For the purpose of family pension the expression "family" in relation to government servant means

- (A) Widow
- (B) Sons
- (C) Unmarried daughters
- (D) All of the above

குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு 'குடும்பம்' என்ற பதத்தில் கீழ்க்கண்டவர்கள் அடங்குவர்?

- (A) விதவைப் பெண்
- (B) மகன்
- (C) திருமணமாகாத பெண்
- (D) மேலே கண்ட அனைவரும்

27. Iron and steel is

- (A) Exempted goods
- (B) Declared goods
- (C) Undeclared goods
- (D) None of the above

இரும்பு மற்றும் உருக்கு என்பது

- (A) வரிவிலக்குள்ள பொருட்கள்
- (B) அறிவிக்கப்பட்ட பொருட்கள்
- (C) அறிவிக்கப்படாத பொருட்கள்
- (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

28. Sec 8(6) of the CST Act 1956 deals with

- (A) Export sales
- (B) Import sales
- (C) Transit sales
- (D) Interstate sales to the dealers in special economic zone

மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956-ல் உள்ள சட்டப்பிரிவு 8(6) என்பது கீழ்க்கண்ட விற்பனைகளில் எந்த விற்பனையைப் பற்றி கூறுகிறது?

- (A) ஏற்றுமதி விற்பனை
- (B) இறக்குமதி விற்பனை
- (C) டிரான்சிட் விற்பனை
- (D) சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள வணிகர்களுக்கு செய்யப்படும் இடை மாநில விற்பனை

29. 'Day' under the Tamilnadu Tax on Luxuries Act 1981 means

- (A) A period not exceeding twenty four hours  
(B) A period from the time of occupation to the time of vacation of the hotel room  
(C) A period of Twelve hours  
(D) None of the above

தமிழ்நாடு ஆடம்பர வரிச் சட்டம் 1981-ன் கீழ் 'நாள்' என்பது

- (A) இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கு மிகாமல் உள்ள காலம்  
(B) ஹோட்டல் அறையில் முதலில் தங்கிய நேரத்திற்கும் அங்கிருந்து வெளியேறிய நேரத்திற்கும் இடைப்பட்ட காலம்  
(C) பன்னிரண்டு மணி நேரங்களுக்கு மிகாமல் உள்ள காலம்  
(D) மேலே கண்டவைகளில் எதுவுமில்லை

30. Penalties and offences under CST Act are dealt in which section of CST Act

- (A) Sec. 10 and 10A (B) Sec. 9 and 9(2-A)  
(C) Sec. 8(1) and 8(2) (D) Sec. 5(1) and 5(3)

குற்றங்கள் மற்றும் தண்டனைகள் தொடர்பானவைகள் மத்திய வரி விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் எந்தப் பிரிவில் விவரிக்கப்படுகின்றன?

- (A) பிரிவு 10 மற்றும் 10A (B) பிரிவு 9 மற்றும் 9(2-A)  
(C) பிரிவு 8(1) மற்றும் 8(2) (D) பிரிவு 5(1) மற்றும் 5(3)

31. Under the Tamilnadu Entertainment Tax Act, 1<sup>st</sup> Appeal lies before

- (A) Appellate Deputy Commissioner(CT)  
(B) Deputy Commissioner (CT)  
(C) Deputy Commissioner (Enf)  
(D) Administrative Deputy Commissioner

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் முதல் மேல் முறையீடு யாரிடம் செய்ய வேண்டும்?

- (A) மேல் முறையீட்டு துணை ஆணையர் (வணிக வரி)  
(B) துணை ஆணையர் (வணிக வரி)  
(C) துணை ஆணையர் (செயலாக்கம்)  
(D) நிர்வாகத் துணை ஆணையர்

32. The goods are sent by value post parcel (VPP) from one state to other state. The sale is

- (A) Interstate sale (B) Intra state sale  
(C) Agency sale (D) Branch sale

பொருட்கள் வேல்யு போஸ்ட் பார்சல் (வி.பி.பி.) மூலம் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த விற்பனை

- (A) வெளி மாநில விற்பனை (B) உள்ள மாநில விற்பனை  
(C) ஏஜென்சி விற்பனை (D) கிளை விற்பனை

33. Which one of the following is not declared goods?

- (A) Coal (B) Cotton  
 (C) Furniture (D) Iron and steel

கீழ்க்கண்ட பொருட்களில் எப்பொருள் 'அறிவிக்கப்பட்ட பொருள்' என்பதில் வராது?

- (A) நிலக்கரி (B) பருத்தி  
(C) பர்னிச்சர் (D) இரும்பு மற்றும் எஃகு

34. Out of the following sales which sales is not coming under the purview of CST Act?

- (A) Interstate sale (B) Transit sale  
(C) Pre export sale  (D) Local sale

கீழ்க்கண்ட விற்பனைகளில் எந்த விற்பனை மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் விற்பனையாக கருதப்படாது?

- (A) இடை மாநில விற்பனை (B) டிரான்சிட் விற்பனை  
(C) ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனை (D) உள்ளமாநில விற்பனை

35. From 1.4.2007 to 31.05.2008 interstate sales against form C is taxable at

- (A) 5%  (B) 3%  
(C) 2% (D) 1%

1.4.2007 முதல் 31.05.2008 முடிய சி படிவத்தின் பேரில் நிகழ்த்தப் பெறும் இடை மாநில விற்பனைக்கு விதிக்கப்பட்ட வரி விகிதம்

- (A) 5% (B) 3%  
(C) 2% (D) 1%

36. 'New film' under Tamilnadu Entertainment Tax Act 1939 means a film of

- (A) 10 years old  
(B) Not more than 10 years old  
(C) Less than ten years old  
(D) Fifteen years old

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ன் கீழ் 'புதிய படம்' எனில் அப்படம்

- (A) பத்து வருடம் முடிவுற்றது  
(B) பத்து வருடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்  
(C) பத்து வருடத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்  
(D) பதினைந்து வருடம் முடிவுற்றது

37. The return in Form II under Tamilnadu Entertainment Act should be in

- (A) Quadruplicate  
(B) Triplicate  
(C) Duplicate  
(D) None of the above

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் படிவம் 2 அறிக்கை என்பது

- (A) நான்கு பிரதிகளை கொண்டிருத்தல் வேண்டும்  
(B) மூன்று பிரதிகளை கொண்டிருத்தல் வேண்டும்  
(C) இரண்டு பிரதிகளை கொண்டிருத்தல் வேண்டும்  
(D) ஏதுமில்லை

38. Import sale under CST Act comes under which section of CST Act?

- (A) Sec. 3(a) (B) Sec. 4(1)  
(C) Sec. 5(1) (D) Sec. 5(2)

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் 'இறக்குமதி விற்பனை' என்பது மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் எந்த சட்டப்பிரிவின் கீழ் வருகிறது?

- (A) சட்டப்பிரிவு 3(a) (B) சட்டப்பிரிவு 4(1)  
(C) சட்டப்பிரிவு 5(1) (D) சட்டப்பிரிவு 5(2)

39. The personal register has to be put up for checking
- (A) Once in a week (B) Once in a month  
(C) Once in 15 days (D) None of the above

தன்பதிவேடு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நேரம்

- (A) வாரம் ஒரு முறை (B) மாதம் ஒரு முறை  
(C) பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

40. Casual leave is eligible for how many days?
- (A) 10 (B) 12  
(C) 15 (D) 20

தற்செயல் விடுப்பு எத்தனை நாட்கள் எடுக்கலாம்?

- (A) 10 (B) 12  
(C) 15 (D) 20

41. First Appellate authority to settle disputes falling under section 6 A of CST Act is
- (A) Deputy Commissioner (B) Appellate Deputy Commissioner  
(C) Sales Tax Appellate Tribunal (D) High Court

மத்திய விற்பனை வரிச் சட்டப் பிரிவு 6 A-யின் கீழ் எழும் பிரச்சினைக்கு யாரிடம் முதல் மேல்முறையீடு செய்ய வேண்டும்?

- (A) துணை ஆணையர் (B) துணை ஆணையர் மேல் முறையீடு  
(C) விற்பனை வரி மேல் முறையீட்டு தீர்மானம் (D) உயர்நீதிமன்றம்

42. Application for registration under Tamilnadu Luxuries Tax Act has to be made by the proprietor of a hotel within how many days from the date of commencement of business?
- (A) Thirty days (B) Sixty days  
(C) One year (D) One week

தமிழ்நாடு ஆடம்பர வரிச்சட்டத்தின் கீழ் ஒரு ஹோட்டலின் உரிமையாளர் தனது வணிகத்தை தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குள் அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள விண்ணப்பம் கொடுக்க வேண்டும்?

- (A) முப்பது நாட்கள் (B) அறுபது நாட்கள்  
(C) ஒரு வருடம் (D) ஒரு வாரம்

43. For claiming exemption for the sales effected under Sec. 6 A of the CST Act, the dealer has to file

- (A) Form C (B) Form H  
(C) Form F (D) Form A

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் பிரிவு 6 A-ன் கீழ் நடைபெறும் விற்பனைக்கு வரிவிலக்கு கோருவதற்கு வணிகர் கீழ்க்கண்ட படிவத்தில் எதனை சமர்ப்பிக்க வேண்டும்?

- (A) படிவம் C (B) படிவம் H  
(C) படிவம் F (D) படிவம் A

44. One of the following is not a declared goods

- (A) Iron and Steel (B) Jute  
(C) Oil Seeds (D) Text Books

கீழ்க்கண்டவற்றுள் ஒன்று அறிவிக்கப்பட்ட பொருள் என்ற வரையறைக்குள் வராது?

- (A) இரும்பு மற்றும் எஃகு (B) சணல்  
(C) எண்ணெய் வித்துகள் (D) பாடப் புத்தகங்கள்

45. Certificate of registration granted under CST Act shall be kept at

- (A) Principal place of business (B) Additional place of business  
(C) Residence of the dealer (D) Ware house of the business

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான பதிவுச் சான்றினை எந்த இடத்தில் வைக்க வேண்டும்?

- (A) முதன்மை வணிக இடத்தில் (B) கூடுதல் வணிக இடத்தில்  
(C) வணிகரின் இருப்பிடத்தில் (D) வணிகரின் இடங்களில்

46. X effected his first interstate sale on 12.03.2016 and applied for registration on 10.04.2016. The effective date of registration under CST Act will be:

- (A) 10.04.2016  
(B) 12.03.2016  
(C) 12.04.2016  
(D) Date on which the registering authority issues the registration certificate

X என்பவர் தனது முதல் இடைமாநில விற்பனையை 12.03.2016-ல் செய்தார். அவர் பதிவுச் சான்று பெற 10.04.2016 விண்ணப்பித்தார். மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பதிவுச் சான்று எந்தத் தேதி முதல் செல்லும்?

- (A) 10.04.2016  
(B) 12.03.2016  
(C) 12.04.2016  
(D) எந்தத் தேதியில் அதிகாரி பதிவுச் சான்று வழங்குகிறாரோ அந்தத் தேதி முதல்

47. Rate of tax on the sale of Hosiery goods to unregistered dealers outside Tamilnadu taxable under section 8(2)(b) of CST Act is

- (A) 2% (B) 5%  
(C) 1% (D) 3%

மத்திய விற்பனை வரிச் சட்டம் 8(2)(b)-ன் கீழ் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பதிவு பெறாத வணிகர்களிடம் விற்கப்படும் உள்ளடைகளுக்கு (Hosiery goods) வரி விகிதம்

- (A) 2% (B) 5%  
(C) 1% (D) 3%

48. Who should maintain a list of permanent Theatres and touring cinemas in each district under his jurisdiction?

- (A) Deputy Commissioner  
(B) Assistant Commissioner  
(C) Entertainment Tax Officer  
(D) Deputy Commercial Tax Officer

ஒரு மாவட்டத்தில் உள்ள நிரந்தர திரையரங்குகள், தற்காலிகத் திரையரங்குகள் ஆகியவைகளின் பட்டியலை (அந்த அதிகாரியின் எல்லைக்குள் உள்ளவைகள்) யார் பராமரித்தல் வேண்டும்?

- (A) துணை ஆணையர்  
(B) உதவி ஆணையர்  
(C) கேளிக்கை வரி அலுவலர்  
(D) துணை வணிக வரி அலுவலர்

49. Find out the correct statement

- (A) F Form is mandatory for the claim of exemption for stock transfer sales  
(B) C Form is mandatory for the claim of exemption for stock transfer sales  
(C) H Form is mandatory for the claim of exemption for stock transfer sales  
(D) F Form is mandatory for the claim of exemption for export sales

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

- (A) சரக்கு மாற்ற விற்பனைக்கு வரிவிலக்கு கோருவதற்கு படிவம் F கட்டாயமாகக் கொடுக்க வேண்டும்  
(B) சரக்கு மாற்ற விற்பனைக்கு வரிவிலக்கு கோருவதற்கு படிவம் C கட்டாயமாகக் கொடுக்க வேண்டும்  
(C) சரக்கு மாற்ற விற்பனைக்கு வரிவிலக்கு கோருவதற்கு படிவம் H கட்டாயமாகக் கொடுக்க வேண்டும்  
(D) ஏற்றுமதி விற்பனைக்கு வரிவிலக்கு கோருவதற்கு படிவம் F கட்டாயமாகக் கொடுக்க வேண்டும்



50. Goods of special importance in interstate trade or commerce is called as

- (A) Declared goods (B) Not Declared goods  
(C) Export goods (D) Import goods

சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடை மாநில விற்பனை பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- (A) அறிவிக்கப்பட்ட பொருட்கள் (B) அறிவிக்கப்படாத பொருட்கள்  
(C) ஏற்றுமதிப் பொருட்கள் (D) இறக்குமதிப் பொருட்கள்

51. Form of account showing particulars of despatches of goods otherwise than by sale to places outside the state of Tamilnadu by a registered dealer, maintained under Rule 10 (5-C) of The CST (Tamilnadu) Rules 1957 shall be

- (A) Form No. 13 (B) Form No. 11  
(C) Form No. 12 (D) Form No. 8

மத்திய விற்பனை வரிச் சட்டம் (தமிழ்நாடு) விதிகள் 1957-ன் கீழ் பதிவு பெற்ற வணிகர் தமிழ்நாட்டிலிருந்து வேறொரு மாநிலத்திற்கு விற்பனையின் அடிப்படையில் அல்லாமல் (otherwise than by sale) அனுப்புகின்ற பொருட்களுக்கான கணக்கினை வைத்துக் கொள்ள வேண்டியது எந்த படிவத்தில்?

- (A) படிவம் 13 (B) படிவம் 11  
(C) படிவம் 12 (D) படிவம் 8

52. Are sales of bundles of old newspapers liable to tax?

- (A) Liable to tax (B) Not liable to tax  
(C) Exempted from tax (D) None of the above

பழைய செய்தித்தாள் கட்டுகளை விற்பனை செய்வதற்கு வரிவிதிப்புக்கு உட்பட்டதா?

- (A) வரிவிதிப்புக்கு உட்பட்டது (B) வரிவிதிப்புக்கு உட்படாதது  
(C) வரிவிலக்கு பெற்றது (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

53. Tamilnadu Entertainments Tax Act 1939 was brought into force on

- (A) 01.7.1939 (B) 01.8.1939  
(C) 01.9.1939 (D) 01.12.1939

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939 நடைமுறைக்கு வந்த நாள்

- (A) 01.7.1939 (B) 01.8.1939  
(C) 01.9.1939 (D) 01.12.1939

54. The Rules regulating the conduct and discipline of government servants are contained in

- (A) Fundamental Rules  
(B) Tamilnadu CT Manual Volume III  
(C) The Tamilnadu government servant conduct Rules  
(D) None of the above

அரசுப் பணியாளர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் தொடர்பான விதிகள் கீழ்க்கண்டவைகளில் எதில் உள்ளது?

- (A) அடிப்படை விதிகள்  
(B) தமிழ்நாடு வணிக வரி கையேடு தொகுதி-III  
(C) தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள்  
(D) மேலே கண்டவைகளில் எதுவுமில்லை

55. Under the Tamilnadu Entertainment Tax Act "Week" means the period beginning

- (A) From Monday and ending with following Sunday  
(B) From Sunday and ending with following Saturday  
(C) From Monday to next Monday  
(D) From Sunday to next Sunday

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் 1939-ல் 'வாரம்' என்பதன் பொருள்

- (A) திங்கள் தொடங்கி வரும் ஞாயிறு வரை  
(B) ஞாயிறு தொடங்கி வரும் சனி வரை  
(C) திங்கள் தொடங்கி அடுத்த திங்கள் வரை  
(D) ஞாயிறு தொடங்கி அடுத்த ஞாயிறு வரை

56. Totalizator means

- (A) A person  
(B) Book maker  
(C) Director  
(D) Any machine, instrument or contrivance for enabling person to make bets

"டோட்டலைசேட்டர்" என்றால்

- (A) ஒரு நபர்  
(B) புக் மேக்கர்  
(C) இயக்குநர்  
(D) பந்தயம் வைப்பதற்கு உதவும் பொருள், ஒரு இயந்திரம், கருவி

57. Treasury Bill Book is

- (A) MTC 70 (B) MTC 50  
(C) CTC 70 (D) HTC 70

கருவூலத்தில் பில்கள் அனுப்பும் புத்தகம் என்பது

- (A) MTC 70 (B) MTC 50  
(C) CTC 70 (D) HTC 70

58. If person suspended from service means

- (A) Removed from service  
(B) Dismissed from service  
(C) Recovery from pay of the whole or part of any pecuniary loss caused to government  
(D) None of the above

ஒருவர் 'பணியிடை நீக்கம்' செய்யப்பட்டார் எனில் அதன் பொருள்

- (A) அவர் பணியிலிருந்து விலக்கப்பட்டார்  
(B) அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்  
(C) அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அவரது ஊதியத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பிடித்தம் செய்தல்  
(D) மேலே கண்டவைகளில் எதுவுமில்லை

59. Collection of CST is done by

- (A) The state where the goods are produced  
(B) The state where the movement of goods begins  
(C) The state where the goods are delivered  
(D) The central government directly from the dealer

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் வரியை கீழ்க்கண்டவர்களில் யார் வசூலிக்கலாம்?

- (A) எந்த மாநிலத்தில் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறதோ அந்த மாநிலம்  
(B) எந்த மாநிலத்தில் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தொடங்குகிறதோ அந்த மாநிலம்  
(C) எந்த மாநிலத்தில் பொருட்கள் இறங்குகிறதோ (டெலிவரி) அந்த மாநிலம்  
(D) மத்திய அரசு வணிகரிடம் நேரடியாக

60. Betting tax shall be levied at

- (A) 25% (B) 20%  
(C) 15% (D) 5%

குதிரைப் பந்தய வரி விகிதம்

- (A) 25% (B) 20%  
(C) 15% (D) 5%

61. The section which deals export sale is

- (A) Sec. 5(1) (B) Sec. 5(2)  
(C) Sec. 5(3) (D) None of the above

'ஏற்றுமதி விற்பனை' மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956-ல் எந்த சட்டப் பிரிவில் விவரிக்கப்படுகிறது?

- (A) பிரிவு 5(1) (B) பிரிவு 5(2)  
(C) பிரிவு 5(3) (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

62. How much fee is payable in the form of court fee stamp in respect of every application for registration under CST Act?

- (A) Fifty Rupees (B) Hundred Rupees  
 (C) Twenty Five Rupees (D) Five Rupees

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் பதிவுச் சான்று விண்ணப்பிக்க விண்ணப்பத்தில் எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லைகள் ஒட்டப்பட வேண்டும்?

- (A) ஐம்பது ரூபாய் (B) நூறு ரூபாய்  
(C) இருபத்தைந்து ரூபாய் (D) ஐந்து ரூபாய்

63. Interstate sale against Form C @ 2% is with effect from

- (A) 01.06.2008 (B) 31.12.2008  
(C) 01.06.2007 (D) 01.04.2007

படிவம் சி கொடுத்து வெளிமாநில விற்பனை செய்வதற்கு 2% வரி விகிதம் என்று எந்த தேதி முதல் நிர்ணயம் செய்யப்பட்டது?

- (A) 01.06.2008 (B) 31.12.2008  
(C) 01.06.2007 (D) 01.04.2007

64. Which is correct?

Statement No. 1 : The book makers is liable to pay the betting tax direct to government

Statement No. 2 : The list of book makers has to be approved by the government

- (A) Both the statement are correct  
(B) Both the statement are wrong  
(C) Statement No. 1 is wrong  
(D) Statement No. 2 is wrong

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

கூற்று 1 : புக் மேக்கர்கள் அரசுக்கு நேரடியாக பந்தய வரியை செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

கூற்று 2 : புக் மேக்கர்களின் பட்டியலை அரசு ஒப்புதலளிக்க வேண்டும்.

- (A) இரண்டு கூற்றுகளும் சரி  
(B) இரண்டு கூற்றுகளும் தவறு  
(C) கூற்று எண் 1 தவறு  
(D) கூற்று எண் 2 தவறு

65. 'R' effected interstate sale of declared goods to 'M' charging CST of 2 % 'R' should obtain from 'M'

- (A) Form H (B) Form F  
 (C) Form C (D) None of the above

'R' என்பவர் அறிவிக்கப்பட்ட பொருட்களை இடைமாநில வணிகம் என்ற முறையில் 'M' என்பவருக்கு விற்று 2% வரி வசூலிக்கிறார். இந்நிலையில் 'R' என்பவர் 'M' என்பவரிடமிருந்து பெற வேண்டிய படிவம்

- (A) படிவம் H (B) படிவம் F  
(C) படிவம் C (D) மேலே கண்டவைகளில் ஏதுமில்லை

66. The authority to declare goods of special importance lies with

- (A) Assembly of a state (B) Governor of a state  
 (C) Parliament of India (D) Commissioner of Commercial Taxes

அறிவிக்கப்பட்ட பொருட்கள் எவை என்பதை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

- (A) ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் (B) ஒரு மாநிலத்தின் ஆளுநர்  
(C) இந்தியப் பாராளுமன்றம் (D) வணிக வரி ஆணையர்

67. Permit under Rule 32-J of Tamilnadu Entertainment Tax rules 1939 shall be in the form of

- (A) Form IV-B (B) Form IV  
(C) Form III (D) Form II-D

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்ட விதிகள் 1939-ன் கீழ் வழங்கப்படும் 'பர்மிட்' இந்தப் படிவத்தில் இருக்க வேண்டும்?

- (A) படிவம் IV-B (B) படிவம் IV  
(C) படிவம் III (D) படிவம் II-D

68. Book maker means

- (A) A person who carries on the business of making bets  
(B) A person who manufactures books  
(C) A person having books  
(D) None

புக் மேக்கர்ஸ் என்றால்

- (A) பந்தயம் வைப்பதை தொழிலாக நடத்துபவர்  
(B) புத்தகங்கள் தயாரிப்பவர்  
(C) புத்தகங்கள் வைத்திருப்பவர்  
(D) எதுவுமில்லை

69. Goods exclude

- (A) Actionable claims  
(B) News paper  
(C) Stocks, shares and securities  
 (D) All of the above

பொருட்கள் என்பதில் கீழ்க்கண்டவைகளில் எது சேராது?

- (A) வழக்கில் உள்ள அசையும் பொருட்கள் (Actionable claims)  
(B) செய்தித்தாள்  
(C) பங்கு பத்திரங்கள்  
(D) மேலே கண்ட அனைத்தும்

70. E-II Certificate shall be given by

- (A) Selling dealer under sec 6(2)  
(B) Buying dealer under sec 6(2)  
(C) Agent under sec 6(2)  
(D) None of the above

E-II சான்று கொடுக்க வேண்டியவர்

- (A) சட்டப் பிரிவு 6(2)-ன் கீழ் விற்பனை செய்யும் வணிகர்  
(B) சட்டப் பிரிவு 6(2)-ன் கீழ் கொள்முதல் செய்யும் வணிகர்  
(C) சட்டப் பிரிவு 6(2)-ன் கீழ் ஏஜென்ட்  
(D) மேற்கண்டவைகளில் ஏதுமில்லை

71. Stamp account should be checked by the superintendent of the office

- (A) Everyday (B) Every week  
(C) Every month (D) None of the above

அஞ்சல் வில்லைக் கணக்கினை அலுவலகக் கண்காணிப்பாளர் எப்போது தணிக்கை செய்ய வேண்டும்?

- (A) தினந்தோறும் (B) ஒவ்வொரு வாரமும்  
(C) ஒவ்வொரு மாதமும் (D) மேலே கண்டவைகளில் எதுவுமில்லை

72. Papers on which no action (not even issue of reminders) is due for how many months should alone be entered in call book?

- (A) One year (B) Six months  
(C) Ten months (D) Three months

மறு கவனிப்புப் பதிவேட்டுக்கு கொண்டு செல்லப்படும் கோப்புகளில் எத்தனை மாதங்களுக்கு நடவடிக்கை தேவையில்லை என்றால் (நினைவூட்டு கூட அனுப்ப வேண்டியதில்லை) கொண்டு செல்லலாம்?

- (A) ஒரு வருடம் (B) ஆறு மாதங்கள்  
(C) பத்து மாதங்கள் (D) மூன்று மாதங்கள்

73. Dealer under CST Act is

- (A) One who engaged in buying, selling, supplying, or distributing  
(B) Local authority Corporate body  
(C) Co-operative society, Club, Firm, Factor, Broker  
(D) All of the above

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர் எனப்படுபவர் யாதெனில்

- (A) யாரொருவர் பொருட்களை விற்கல், வாங்குதல், வழங்குதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றை செய்பவர்கள்  
(B) உள்ளாட்சி அமைப்புகள், பெருநிறுவன அமைப்புகள்  
(C) கூட்டுறவு நிறுவனங்கள், கிளப், ஃபர்ம், பேக்டர், புரோக்கர்  
(D) மேலே குறிப்பிட்ட மூன்றில் உள்ள எல்லோரும்

74. Separate refund register should be maintained for each act

- (A) correct  
(B) false  
(C) partly correct  
(D) none

ஒவ்வொரு சட்டத்திற்கும் தனியாக திருப்புகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும்

- (A) சரியானது  
(B) தவறானது  
(C) ஓரளவு சரியானது  
(D) ஏதுமில்லை

75. A dealer engaged in effecting interstate sales is required to get himself registered where his turnover exceeds

- (A) Any amount  
(B) Rs. 1,00,000  
(C) Rs. 2,50,000  
(D) Rs. 10,00,000

மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் விற்பனை செய்யும் வணிகர் அவரது வணிகத்தை பதிவு செய்வதற்கான விற்று முதல் கீழ்க்கண்டவற்றில் எந்தத் தொகைக்கு அதிகமாக இருத்தல் வேண்டும்?

- (A) எந்த தொகையாக இருந்தாலும்  
(B) ரூ. 1,00,000  
(C) ரூ. 2,50,000  
(D) ரூ. 10,00,000



76. Changes in theatres shall be reported by whom to Joint Commissioner

- (A) Assistant Commissioner (B) Entertainment Tax Officer  
(C) Deputy Commercial Tax Officer (D) Deputy Commissioner

திரையரங்குகளில் மேற்க்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து இணை ஆணையருக்கு யார் தெரிவிக்க வேண்டும்

- (A) உதவி ஆணையர் (B) கேளிக்கை வரி அலுவலர்  
(C) துணை வணிக வரி அலுவலர் (D) துணை ஆணையர்

77. Under the TNET Act 1939 complementary ticket means a ticket or pass for admission to an entertainment

- (A) Free of payment  
(B) Not at a reduced rate of payment for such admission  
(C) At a reduced rate of payment for such admission  
(D) Both (A) and (C) are correct

தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் ஒரு காட்சிக்கு 'மரியாதை நிமித்தம் பரிசாகவோ இனாமாகவோ கொடுக்கப்படும் டிக்கட்' என்பது

- (A) இனாமாக வழங்கப்படுவது  
(B) குறைந்த கட்டணத்தில் வழங்கப்படாதது  
(C) குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவது  
(D) பிரிவு (அ) மற்றும் (இ)-ல் உள்ளது சரி

78. Race meetings are conducted in Tamilnadu at

- (A) Chennai and Ooty (B) Chennai only  
(C) Ooty only (D) None

தமிழ்நாட்டில் குதிரைப் பந்தயம் நடத்தப்படும் இடம்

- (A) சென்னை மற்றும் ஊட்டி (B) சென்னை மட்டும்  
(C) ஊட்டி மட்டும் (D) எதுவுமில்லை

79. Which one of the following is not a minor penalties?

- (A) Censure
- (B) Withholding of promotion
- (C) Withholding of increment without cumulative effect
- ✓ (D) Removal from service

கீழ்க்கண்டவைகளில் எது 'சிறிய தண்டனைகள்' (minor penalties) என்பதின் கீழ் வராது?

- (A) கண்டனம்
- (B) பணி இடை நீக்கம்
- (C) குவியும் தன்மையின்றி ஊதிய உயர்வினை நிறுத்துதல்
- (D) பணியிலிருந்து நீக்குதல்

80. One Form F issued by the dealer covers the transfer of goods to any other place of his business or to his agent or principal for a period of .

- (A) Two months
- ✓ (B) One month
- (C) Three months
- (D) One year

ஒரு படிவம் F-ல் எவ்வளவு காலத்திற்கான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?

- (A) இரண்டு மாதங்கள்
- (B) ஒரு மாதம்
- (C) மூன்று மாதங்கள்
- (D) ஒரு வருடம்

099/DM/19

T.C: 145

Register  
Number

DEPARTMENTAL EXAMINATIONS  
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART - II  
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

**IMPORTANT INSTRUCTIONS**

**DESCRIPTIVE TYPE**

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

**Read the following instructions carefully before beginning to answer the questions.**

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.  
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).  
விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)
3. In case of doubt, English version is the final.  
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

**Write the answer for any FOUR of the following questions.**

கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் நான்கிற்கு விடையளிக்கவும். (4 × 5 = 20)

1. Match the following :  
(a) Interstate sales @ 2% - Form H  
(b) Branch transfer/Consignment sales - Form C  
(c) Pre export sales - Form I  
(d) Sales to interstate SEZ units - Form J  
(e) Sales to any foreign diplomatic mission - Form F

[Turn over

சரியான விடைகளை பொருத்துக :

- |  |   |          |
|--|---|----------|
| (அ) வெளிமாநில விற்பனை 2% வரி விகிதத்தில்       | - | படிவம் H |
| (ஆ) கிளை மாற்றம்/முகவர் மூலமாக விற்பனை         | - | படிவம் C |
| (இ) ஏற்றுமதிக்கு முந்தைய விற்பனை               | - | படிவம் I |
| (ஈ) சிறப்பு பொருளாதார மண்டல வணிகருக்கு விற்பனை | - | படிவம் J |
| (உ) வெளிநாட்டு தூதரகங்களுக்கு விற்பனை          | - | படிவம் F |

2. What are the values should not be deducted from turnover for the purpose of assessment under the CST Act 1956?

மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956-ன் கீழ் மதிப்பீடு செய்யும் பொழுது மொத்த விற்பனையில் (turnover) எந்தவிதமான மதிப்புகளை (values) கழிக்கக்கூடாது?

3. Write short notes on 'Treasury Bill Book'.

'கருவூல பில் புத்தகம்' பற்றி சிறு குறிப்பு வரைக.

4. Enumerate the list of penalties that could be imposed upon a government servant on completion of disciplinary enquiry.

ஒழுங்கு நடவடிக்கையின் விளைவாக அரசு ஊழியர்களுக்கு விதிக்கக்கூடிய தண்டனைகளை பட்டியலிடவும்.

5. Explain the procedures for sealing of tickets to be adopted by an Entertainment Tax Officer.

கேளிக்கை வரி அலுவலர் திரையரங்கு நுழைவுச் சீட்டுகளை முத்திரையிட்டு வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விவரிக்கவும்.

6. Discuss the contents of cash discount and sales return under CST Act 1956.

மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956-ன் கீழ் ரொக்கத் தள்ளுபடி மற்றும் விற்பனைத் திருப்பம் ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கவும்.